



தமிழ்நாடு தகவல் ஆணையம்
எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 05.09.2019 (பிற்பகல்)

முன்னிலை

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்

.....

வழக்கு எண்.SA 9234/E/2018

திரு ச.அறிவுமணி

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
மண்மங்கலம்,
கரூர் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	27.06.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	29.08.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	03.12.2018

ஆணை

இன்று (05.09.2019) பிற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு ச.அறிவுமணி ஆஜராகவில்லை. பொது அதிகார அமைப்பின் சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திருமதி S.கோமதி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், மண்மங்கலம், கரூர் மாவட்டம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 27.06.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் அ.பு.ச.633/1,2,3,4,5,6,634/B,634/C,634/D ஆகிய சர்வே

எண்ணில் கொடுக்கப்பட்ட மனு மீது தங்கள் அலுவலகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரம், மனு மீது விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அதன் விபரம், அதன் மூலம் வருவாய் துறை ஆவணங்களில் செய்யப்பட்ட பிழைதிருத்தங்களுக்கான நகல், மேற்படி மனு மீது நடவடிக்கை எடுத்து UDRல் ஏற்பட்ட பிழையை திருத்தம் செய்து, பெயர் மாற்றம், பரப்பளவு பிழை திருத்தம், நில அளவை செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) வருவாய் கோட்டாட்சியர் (RDO) மாவட்ட நில அளவைத்துறை, மண்மங்கலம் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் இதுவரை எடுத்த நடவடிக்கை விபரம் என 6 இனங்களில் தகவலாகக் கோரி பொதுத் தகவல் அலுவலர், நேர்முக உதவியாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கரூர் மாவட்டம் என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளரின் மனுவானது 05.07.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாகப் பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், மண்மங்கலம் வட்டம், கரூர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேல்முறையீட்டாளருக்கு 31.07.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாகப் பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 29.08.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் மாவட்டம் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளருக்கு 29.10.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாக மேல்முறையீட்டு அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொது அதிகார அமைப்பினரால் தனக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலைப் பெற்றுத் தருமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 03.12.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (05.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளருக்கு 31.07.2018 மற்றும் 29.10.2018 ஆகிய தேதியிட்ட கடிதங்கள் வாயிலாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்தார். இதனை ஆணையம் பதிவு செய்கிறது.

5. பொதுத் தகவல் அலுவலரால் ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்த ஆவணங்களைப் பரிசீலனை செய்கையில், மேல்முறையீட்டாளருக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லையென்று ஆணையம் தீர்மானித்து, விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்திரவு பிறப்பிக்கப்படுகின்றது:

இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் மேல்முறையீட்டாளருக்கு அறிவிப்புக் கடிதமொன்றை அனுப்பி, அலுவலக வேலை நாளில், வேலை நேரத்தில், இதர அலுவலகப் பணிகளுக்குக் குந்தகம் ஏற்படாவண்ணம் அலுவலகம் வரவழைத்து, சம்பந்தப்பட்ட ஆவணங்களை மேல்முறையீட்டாளர் முன்பு ஆஜர்படுத்தி, தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 2(j)-ன்படி ஆய்வு செய்ய அனுமதியளித்து, தனக்குத் தேவைப்படும் தகவலைக் குறிப்பிட்டுக் கோரும்பட்சத்தில், அதனை ஒளி நகலெடுத்து, சான்றொப்பமிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 7(6)-ன்கீழ் கட்டணம் ஏதுமின்றி வழங்கி, அவரது ஒப்புக்கையைப் பெற்று, அது குறித்த அறிக்கையை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30

தினங்களுக்குள் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 9234/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
மண்மங்கலம்,
கரூர் மாவட்டம்.

மனுதாரர்

திரு ச.அறிவுமணி,
த/பெ. சுப்பிரமணியன்,
எண்.8/138, வேடிச்சிபாளையம்,
நேரூர் தென்பாகம்,
மண்மங்கலம் வட்டம்,
கரூர் மாவட்டம்.

Copy to: Judgement File.

"VP / PA -06.09.19"